

# ஸ்ரீ மஹாலக்ஷ்மி வைபவம்

(திவ்ய ப்ரபந்தங்கள் மற்றும் ஸ்லோகங்களிலிருந்து

ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் பற்றிய வைபவம்)



ஆசிரியர்:

'ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸேவா ரசிகன்'

'ஸ்ரீ வேதாந்த தேசிக பதாம்புஜ ஸேவா ரசிகன்'

ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ வரதாசாரி சடகோபன்

அட்டைப்படத்தில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் - திருக்கச்சி

( படம் உதவி: ஸ்ரீ கௌசிக் சாரதி)

தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருத தட்டச்சு உதவி - ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நாராயணன்

## உள்ளடக்கம்

நூலாசிரியர் முன்னுரை

1

ஸ்ரீ மஹாலக்ஷ்மி வைபவம்

3 - 15



ஸ்ரீ:

## ஸ்ரீ மஹாலக்ஷ்மி வைபவம்

(திவ்ய ப்ரபந்தங்கள் மற்றும் ஸ்லோகங்களிலிருந்து

ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் பற்றிய வைபவம்)

\*\*\*\*\*

நூலாசிரியர் முன்னுரை

\*\*\*

விஜய வருஷம் – உத்திராயண புண்ய காலம் - தை மாதம் – செவ்வாய் கிழமை –

பொங்கல் பண்டிகை தினம் (Date Jan 14, 2014)

அன்புள்ள ஆஸ்திக அன்பர்களுக்கு,

அடியேனின் தாஸஸ்ய விஞ்ஞாபனம். இந்த உத்திராயண புண்யகாலத்தில், பொங்கல் பண்டிகை தினத்தில் அடியேனுடய ஸமர்ப்பணமாக இந்த மின் - புஸ்தகத்தை வெளியிடுவதை அடியேனின் பாக்கியமாக கருதுகிறேன்.

முன்பு IBM என்கிற ஸ்தாபனத்தில் உத்யோகத்திலிருந்த போது வேலை நிமித்தமாக பல வெளிநாடுகளுக்கு ப்ரயாணம் செய்து கொண்டிருந்த வேளையில் பகவத் சிந்தனை விடாமலிருக்க 108 திவ்ய தேசங்களைப்பற்றியும், ஆழ்வார்களின் அருளிச் செயல்களைப் பற்றியும், வேத வேதாந்தங்களைப் பற்றியும் ஏற்பட்ட எண்ணங்களின் கருத்து-கோவையை ஒரு நூல் வடிவமாக எழுதியது நேற்று நடந்தது போல் பசுமையாக நினைவில் நிற்கிறது.

ஆங்கிரஸ வருஷம் புரட்டாசி மாதம் நவராத்திரி சமயம் (September 27, 1992) ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி March 14, 1993 அன்று பூர்த்தியடைந்தது. 108 திருப்பதிகளில் “அகலகில்லேன்” என்று ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் அமர்ந்திருக்கும் மஹாலக்ஷ்மியைக் கொண்டாட இக்கட்டுரை தொகுதியின் லக்ஷ்யம் என்று ஸங்கல்பத்துடன் ஆரம்பித்தேன். அந்த முயற்சியை, திவ்ய தம்பதிகள் விக்னங்கள் ஏதும் இல்லாது முடித்துக் கொடுத்தனர். இக்கட்டுரைத் தொகுதியில் 108 வைஷ்ணவ சேஷத்ர நாயகிகளை முக்கியமாக கொண்டாட முயற்சித்தேன். சில சமயம், அவள் நாயகன் அதிகமான துதிகளைப் பெற்றான். இக்கட்டுரை நிர்விக்னமாக முடிவதற்கு அனைத்து கடாசஷங்களையும் அள்ளி தந்த லோக மாதாவான ஸ்ரீ மஹாலக்ஷ்மியின்

மஹாத்ம்யத்தை விளக்கும் சில பாசுரங்களையும் ச்லோகங்களையும் வாயார பாடி மனதார துதித்து கட்டுரையை நிறைவு செய்து கொண்டேன்.

பகவத்-பாகவத-ஆசார்ய கடாசுஷங்களினால் இப்போது இந்த பொங்கல் நன்னாளில் அந்த ஜகன்மாதாவை பற்றிய கட்டுரையை இங்கே ஸமர்ப்பிக்கிறேன். ஸ்ரீய: பதியான ஸ்ரீமந் நாராயணனும், அவன் ஹ்ருதயத்தில் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியும் என்றென்றைக்கும் உங்களுக்கு நற்பலன்களை அள்ளித்தர ப்ரார்த்திக்கிறேன்.

||ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீமந் நாராயண பரப்ரஹ்மணே நம: ||

||ஆழ்வார் எம்பெருமானார் ஆசார்யர் திருவடிகளே சரணம்||

தாஸன்  
ஒப்பிலியப்பன் கோவில் வரதாசாரி சடகோபன்



ஸ்ரீ:

## ஸ்ரீ மஹாலக்ஷ்மி வைபவம்

(திவ்ய ப்ரபந்தங்கள் மற்றும் ஸ்லோகங்களில் கூறியிருக்கும்

ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் பற்றிய வைபவம்)

ஆசிரியர்:

”ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸேவா ரசிகர்”

ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ வரதாசாரி சடகோபன்

(Editor-in-Chief of eBooks at [www.sadagopan.org](http://www.sadagopan.org))

\*\*\*\*

ப்ரபந்த ஸந்தான கூடஸ்தரான (ப்ரபந்தர்களின் பரம்பரைக்கு தலைவரான) நம்மாழ்வார், அழகிய கை வளைகள் உடைய பிராட்டியும், நீயும் நின்று கொண்டிருக்க, மற்ற தெய்வங்களை, நான் நாடவில்லை. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய சூரிகளைப் போல், எல்லா முக்த ஜீவன்களும் உன்னை அனுபவித்து, கைங்கர்யம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட புருஷார்த்தத்தை நான் ஸாஷாத்தகரித்தேன் என்று குலபதியான நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் சொன்ன வகை பின் வருமாறு:

கண்டு கேட்டுற்று மோந்துண்டுமூலும் ஐங்கருவி,  
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,  
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,  
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே.

இப்படியாக மஹாலக்ஷ்மியை முன்னிட்டு, பகவானிடம் ப்ரபத்தி செய்வது ஸ்ரீவைஷ்ணவ தர்மம். இதை நிலை நாட்டியவர் நம்மாழ்வார் என்ற விஷ்வக்சேனரின் அம்சபூதர். மற்ற ஆழ்வார்களும், ஆசார்யர்களும், இந்த ஸம்ப்ரதாயத்தையே தவறாது கடை பிடித்து உயர்ந்தனர்.

ஸ்ரீவைஷ்ணவ தர்மத்தை விடாது நடத்தி உலகும், உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உய்ய வேண்டும் என்கின்ற த்ருட ஸங்கல்பத்தை உடைய மஹோன்னதமான

ஆழ்வார்களும், நமது பூர்வாச்சாரியர்களும் நமக்கென்று வழிவகுத்த ஸத் ஸம்ப்ரதாய நெறிகளை கடைப்பிடித்து நாமும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் துணை நாடி, எம்பெருமானின் அநுகரஹங்களுக்கு ஏற்ற பாத்திரங்களாவோமாக.

இனி புராணங்கள், ஸம்ஸ்க்ருத வேதங்கள், தமிழ் மறைகளான ஆழ்வார்களின் அருளிச்செயல்கள், நமது பூர்வாச்சாரியர்களின் ஸ்ரீஸூக்திகள் ஆகியவற்றில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் மகிமையை புகழும் சில பாசுரங்களையும், ஸ்லோகங்களையும் அநுபவிப்போம்.

விஷ்ணு புராணம்:

नित्यैवैषा जगन्माता विष्णोः श्रीरनपायनी ।

यथा सर्वगतो विष्णुस्तथैवेयं द्विजोत्तम ॥

நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயநீ |

யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்ததையேயம் த்விஜோத்தம ||

(கருத்து): இந்த மஹாலக்ஷ்மி உலகங்களுக்கெல்லாம் தாய். தன் நாதனான விஷ்ணுவை என்றும் பிரியாதவள். “ஸர்வாவஸ்தையிலும்”, ஸபத்நீகனாய் அவளுடன் சேர்ந்தே பகவான் உள்ளான்.

லைங்க புராணம்:

वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पतिः ।

आस्ते विष्णुरचिन्त्यात्मा भक्तैर्भागवतैस्सह ॥

வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: |

ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ ||

(கருத்து): வைகுண்டமென்னும், பரம ச்ரேஷ்டமான உலகில், உலகங்களுக்கு எல்லாம் சேஷியான பகவான், மஹாலக்ஷ்மியுடனும், பக்தர்களுடனும், பாகவதர்களுடனும் அமர்ந்துள்ளான்.



திருவாய்மொழி:

கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே  
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ

(கருத்து): எம் பெருமானாகிய நீயே மைய்யல் கொள்ளும் அழகு உடைய  
மஹாலக்ஷ்மியுடன் கூடிய உன்னிடம் சேராது, எத்தனை நாள் தள்ளி, வீணான நாட்களை  
எண்ணிச் சோர்வேன்?

திருவாய்மொழி (திருப்புளிங்குடிப் பாசுரம்):

பண்டை நாளாலே நின் திருவருளும்  
பங்கயத்தாள் திருவருளும்  
கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல் படிகால்  
குடிகுடி வழி வந்தாட்செய்யும்,  
தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்து உன்  
தாமரைக் கண்களால் நோக்காய்,  
தெண்டிறைப் பொருநல் தண்பணை சூழ்ந்த  
திருப்புளிங்குடி கிடந்தானே.

(கருத்து): தேவரீருடைய கருணையையும், தாமரையில் வளிக்கும் பிராட்டியின்  
கருணையையும் கொண்டு, தேவரீருடைய கோயிலைப் பெருக்கி, கைங்கர்யங்கள் புரியும்  
தொண்டர்களுக்கு அருளி, உன் திருவாய் மலர்ந்து அவர்களுடன் பேசி, உன் செந்  
தாமரைக் கண்களால் நோக்க வேணும்.

திருவாய்மொழி:

தடங்கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து, உன்  
தாமரை மங்கையும் நீயும்,  
இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்.

(கருத்து): உனக்கு தகுந்த (ஸமானமான) திவ்ய மஹிஷியாய் தாமரை மேல்  
அமர்ந்திருக்கும் பிராட்டியும், நீயும், மூன்று உலகங்களும் கைங்கர்யம் செய்யும்படி  
இருந்தருள வேண்டும்.



முன்றாம் திருவந்தாதி (பேயாழ்வார்):

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான், தண் துழாய்த்  
தார்வாழ் வரை மார்பன் தான் முயங்கும் - காரார்ந்த  
வானமருமின்னிமைக்கும் வண்தாமரை நெடுங்கண்  
தேனமரும் பூ மேல் திரு.

(கருத்து): சுதர்ஸனத்தை கையில் ஏந்தியவனும், குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கும் திருமார்பு உடைய பகவானும் மைய்யல் கொண்ட அழகு உடையவளாய், மேகங்கள் நிறைந்த பரமாகாசத்தில் நிலைத்து நிற்கக் கூடிய மின்னல் போல் விளங்குபவளாய், அழகிய தாமரை போல் விசாலமான திருக்கண்களை உடையவளாய், தேன் நிறைந்த செந் தாமரைப் பூவில் வனிக்கும் பெரிய பிராட்டியார் நமக்கு சரணம்.

விஷ்ணு புராணம்:

देव तिर्यङ् मनुष्येण पुत्रामा भगवान् हरिः ।

स्त्रीनाम्नी लक्ष्मीमैत्रेय नानयोर्विद्यते परम् ॥

தேவ திர்யங் மநுஷ்யேண புந்நாமா பகவாந் ஹரி: |  
ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீர்மைத்ரேய நாநயோர்வித்யதே பரம் ||

(கருத்து): மைத்ரயனே, தேவர்கள், விலங்குகள், மனிதர்கள் இவர்களில் ஆண் பாலான பிராணிகள் எம் பெருமானுக்கும், பெண் பாலான பிராணிகள் பெரிய பிராட்டியிடமும் அடங்கிய வஸ்துக்களாகும். இவர்கள் இருவருக்கும் அடங்காத வஸ்து ஏதும் இல்லை.

லக்ஷ்மீ தந்த்ரம்:

लक्ष्म्या सह हृषिकेशो देव्या कारुण्यरूपया ।

रक्षकः सर्वसिद्धान्ते वेदान्तेऽपि च गीयते ॥

லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷிகேசோ தேவ்யா காருண்யரூபயா |  
ரக்ஷக: ஸர்வ ஸித்தாந்தே வேதாந்தே'பி ச கீயதே ||

(கருத்து): பகவான் கருணையே உருவெடுத்தாற் போல் அவதரித்திருக்கும் மஹாலக்ஷ்மியுடன் கூடவேயிருந்து ரக்ஷிக்கிறான் என்பது எல்லா சாஸ்த்ரங்களிலும், வேதாந்ததிலும் சொல்லப் படுகிறது.

காச்யப ஸ்ம்ருதி:

सर्वकामप्रदां रम्यां संसारार्णवातारिणीम् ।

क्षिप्रप्रसादिनीं देवीं शरण्यामनुचिन्तयेत् ॥

ஸர்வகாமப்ரதாம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரினீம் |

க்ஷிப்ரப்ரஸாதினீம் தேவீம் சராண்யாமநுசிந்தயேத் ||

(கருத்து): எல்லா மனோரதங்களையும் நிறைவேற்றுகிறவளாகவும், ஸௌந்தர்ய லஹரியாகவும், ஸம்ஸாரம் என்ற கடலிலிருந்து கரையேற்றுபவளாகவும், உடனே அருள் புரிபவளாகவும், உள்ள மஹாலக்ஷ்மி என்ற சரண்யையை எப்போதும் நினைக்க வேண்டும்.

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதை:

यामालम्ब्य सुखेनेमं दुस्तरं हि गुणोदधिम् ।

विस्तरन्त्यचिरेणैव व्यक्त ध्यानपरायणः ॥

யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்த்ரம் ஹி குணோததிம் |

விஸ்தரந்த்யசிரேணைவ வயக்த த்யாநபராயண: ||

(கருத்து): எம்பெருமான் திருமேனியை ஸதா த்யானிக்கிறவர்கள். ஸ்ரீ மஹாலக்ஷ்மியிடம், ப்ரபத்தி செய்து, கரை காண முடியாத இந்த முக்குணங்களால் ஏற்பட்ட ஸம்ஸாரமாகிற கடலை சிரமம் இல்லாது, துரிதமாக தாண்டி விடுகிறார்கள்.

ஸ்ரீமத் ராமாயணம் (வால்மீகி):

शक्त्या लोभयितुं नाहम् ऐश्वर्येण धनेन वा ।

अनन्या राघवेणाहं भास्करेण प्रभा यथा ॥



சக்த்யா லோபயிதும் நாஹம் ஐச்வர்யேண தநேந வா |  
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா ||

(கருத்து): எப்படி ஆதித்யனை விட்டு அவன் ஒளி பிரிந்திருக்க முடியாதோ, அதே மாதிரி, ராகவனை விட்டு ஸீதையாகிய நான் பிரிந்திருக்க முடியாதவள்.

பாஞ்சராத்திர ஸம்ஹிதை:

लक्ष्म्याः समस्तश्रितचित्प्रपञ्चः शेषस्तदीशस्य तु साऽपि सर्वम् ।  
तथाऽपि साधारणमीशितृत्वं श्रीश्रीशयोद्धौ च सदैकशेषी ॥

லக்ஷ்மியா: ஸமஸ்தச்சித்சித் ப்ரபஞ்ச:  
சேஷஸ்ததீசஸ்ய து ஸா'பி ஸர்வம் |  
ததா'பி ஸாதாரணமீசித்ருத்வம்  
ஸ்ரீ ஸ்ரீசயொத்வேள ச ஸதைகசேஷீ ||

(கருத்து): பிராட்டியும், எம் பெருமானும் சேர்ந்தே எப்போதும் ஸமஸ்த சித், அசித், ப்ரபஞ்சம் ஆகிய உலகங்களுக்கு ஒரே சேஷி.

அஹிர்ஹித்ய ஸம்ஹிதை:

नारायणपरं ब्रह्म शक्तिर्नारायणी च सा ।  
व्यापकावतिसंश्लेषात् एकतत्वमिवोदितौ ॥

நாராயணபரம் ப்ரஹ்மம் சக்திர்நாராயணீ ச ஸா |  
வ்யாபகாவதி ஸம்சலேஷாத் ஏகதத்வமிவோதிதௌ ||

(கருத்து): எல்லா வஸ்துக்களிலும் உள் நிறைந்திருக்கும் லக்ஷ்மியும், நாராயணனும், ஒரு போதும் பிரிவு இல்லாது சேர்ந்திருப்பதால், அவர்கள் ஒரே தத்துவம் போல் இருப்பதாக சொல்லப் படுகிறார்கள்.



ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நம் (ச்லோகம் 37):

चकर्थ यस्या भवनं भुजान्तरं  
तव प्रियं धाम यदीयजन्मभूः ।  
जगत्समस्तं यदपाङ्गसंश्रयं  
यदर्थमम्भोधिरमन्थ्यबन्धि च ॥

சகர்த யஸ்யா பவநம் புஜாந்தரம்  
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |  
ஜகத் ஸமஸ்தம் யதபாங்கஸம்ச்ரயம்  
யதர்த்தமம்போதிரமந்த்யபந்தி ச ||

(கருத்து): உன்னுடைய திருமார்பை, எவள் ஒரு பிராட்டிக்கு இருப்பிடமாக

பண்ணியருளினாயோ, எந்த பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல், உனக்கு இனிதான இருப்பிடமாகியதோ, எந்த பிராட்டிக்காக கடலானது கடையப்பட்டதோ, அதே கடல் மேல் அணையும் கட்டப்பட்டதோ, அந்த பிராட்டியின் கடாசுஷத்தை உலகங்கள் எல்லாம் தாங்கள் பிழைப்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளன.

ஸ்ரீ ராமநுஜரின் வைகுண்ட கத்யம் (சூர்ணிகை 4):

**शेष शेषाशनादिकं सर्वं परिजनं भगवतः तत्तदवस्थोचित परिचर्यायां**

**आज्ञापयन्त्या -----**

சேஷ சேஷாசநாதிகம் ஸர்வம் பரிஜநம் பகவத:  
தத்தவஸ்த்தோசித பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா ... ..

(கருத்து): அநந்தன் (ஆதிசேஷன்), விஷ்வக்ஸேனர் முதலிய எம் பெருமானுடைய ஸர்வ பரிஜனங்களையும், என் பெருமானுக்கு அந்தந்த அவஸ்தைகளில் செய்ய வேண்டிய கைங்கர்யங்களை செய்யும்படி நியமனம் செய்கிற லக்ஷ்மியுடன் கூட இருக்கிற பகவான்  
.....

கூரத்தாழ்வானின் ஸ்ரீஸ்தவம் (சீலோகம் 1):

**स्वस्ति श्रीर्दिशतादशेषजगतां सगोपसर्गस्थितिः**

**स्वर्गं दुर्गतिमापवर्गिकपदं सर्वञ्च कुर्वन् हरिः ।**

**यस्या वीक्ष्य मुखं तदिङ्गितपाराधीनो विधत्तेऽखिलं**

**क्रीडेयं खलु नान्यथाऽस्य रसदा स्यादैकरस्यात्तया ॥**

ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத சேஷ ஜகதாம்  
ஸர்க்கோபஸர்க்கஸ்திதீ:  
ஸ்வர்க்கம் துர்க்கதிமாபவர்க்கிக பதம்  
ஸர்வம் ச குர்வந் ஹரி: |  
யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித-  
பராதினோ விதத்தே அகிலம்  
க்ரீடேயம் கலு நாந்யதா'ஸ்ய ரஸதா  
ஸ்யாதைகர ஸ்யாத் தயா ||



(கருத்து): எல்லா உலகங்களுக்கும், ஸ்ருஷ்டி, காத்தல், அழித்தல் என்ற ரக்ஷணங்களையும், ஸ்வர்க்கம், நரகம், மோக்ஷஸ்தானம் மற்றும் எல்லாவற்றையும் அனுக்ரஹிக்கின்ற எம்பெருமான், எந்த பிராட்டியின் முகத்தை நோக்கிக் கொண்டு, அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய இங்கிதங்களை அனுஸரித்து, படைப்பு, மோக்ஷமளித்தல் ஆகியவைகளைச் செய்கிறானோ, அந்த பிராட்டி நமக்கு சேஷமங்களை அளிக்க வேணும். இந்த திவ்ய தம்பதிகள், எப்போதும் சேர்ந்தே காரியங்களை செய்து சந்தோஷப்படுகிறவர்கள் ஆனதால், பிராட்டியின் ஸங்கல்பத்தை கவனிக்காது இந்த லீலைகளை புரிந்தால், அவை பகவானுக்கு ஆனந்தத்தை விளைவிக்காது.

பராசர பட்டரின் ஸ்ரீ குணரத்னகோசம் (ச்லோகம் 9):

श्रियः श्रीः श्रीरङ्गेशय तव च हृद्यां भगवतीं

श्रियं त्वत्तोऽप्युच्चैर्वयमिह फणामः शृणुतराम् ।

दृशौ ते भूयास्तां सुखतरलतारे श्रवणतः

पुनर्हर्षोत्कर्षात् स्फुटतु भुजयोः कञ्चुकशतम् ॥

சரிய: ஸ்ரீ: ! ஸ்ரீரங்கேசய ! தவ ச ஹ்ருத்யாம் பகவதீம்

சரியம் த்வத்தோ'ப்யுச்சைர்வயமிஹ பணாம: ச்ருணுதராம் |

த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ச்ரவணத:

புநர்ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்ப்புடது புஜயோ: கஞ்சுக சதம் ||

(கருத்து): திருவுக்கும் திருவாகிய செல்வா! லக்ஷ்மியையும் அழகு செய்யும் ரங்கநாதா! உன் பிரிய பத்னியானவளும் ஞானம் முதலிய ஆறு குணங்களும் நிறைந்தவளுமான லக்ஷ்மியை (ரங்கநாயகியை) உன்னைக் காட்டிலும் உயர்ந்தவளாக நாங்கள் சொல்கிறோம்.

ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிய ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் மங்கள ச்லோகம்:

कल्याणानामविकलनिधिः काऽपि कारुण्य सीमा

नित्यामोदा निगमवचसां मौळिमन्दारमाला ।

संपद्दिव्या मधुविजयिनः सन्निधत्तां सदा मे

सैषा देवी सकलभुवनप्रार्थनाकामधेनुः ॥

कल्याणाणां नामविकल नितीः का'पि कारुण्यसौमा

नित्यामोता निरुमवसुलाम् मेलुलिमन्तारमाला |

सम्पत् तिव्या मधुविजयिनिः सुन्निधत्ताम् सुता मे

सुसुषुा तेषी सुकल पुवन् प्ररार्त्तना कामतेनुः ॥

(कुरुत्तु): मङ्कलङ्कङ्कङ्क विलकत उणैविडमयं, कुरुणै एन्ण कुणत्तिर्कु  
एल्लैक कुडायं, तुराय मनम् कुण्ड अणुतियान वैत मन्तिरङ्कङ्कङ्कङ्क मुडिक्कु  
मन्तार मालेयययं, मधु एन्नुम् अकुरणैक कुण्ण एम् डेरुमानुक्कु उयर्न्त  
सुल्वमययं, एल्ला उलकङ्कङ्कङ्कङ्क वळण्डुवतु एल्लाम तुरुकिन्णर कामतेनुवयुल्ल  
विलकुण्णमान अत्तकैय इन्त डिराडुडि, एडुडुतुम् एन् उल्लत्तिल् उणैन्तिरुक्क  
वळण्डुम्.



ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்ய மங்கள ச்லோகம்:

अखिलभुवनजन्मस्थेमभङ्गादिलीले

विनतविविधभूतव्रात रक्षैकदीक्षे ।

श्रुतिशिरशि विदीप्ते ब्रह्मणि श्रीनिवासे

भवतु मम परस्मिन् शेमुषि भक्तिरूपा ॥

அகில புவந ஜந்ம ஸ்தேம பங்காதிஸீலே

விநத விவித பூதவ்ராத ரகைஷகதீக்ஷே |

ச்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்ம்மணி ஸ்ரீநிவாஸே

பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்திரூபா ||

श्रीवैकुण्ठे त्रिपाद्विभूति इति प्रसिद्ध क्षेत्रे विरजा तीरे ऐरम्मत पुष्करणी तटे श्रीमते महालक्ष्म्या

(பெரிய பிராட்டியார்) சமேதாய் ஶ்ரீ பரமபதநாதாய் பரப்ரஹ்ணே நம: ||

॥शुभमस्तु मङ्गलमस्तु सर्वे जनाः सुखिनो भवन्तु ॥

SrIvaikuNThe tripAdvibhUti iti prasiddha kshetre virajA tIre airammata  
pushkaraNI taTe SrImate mahAlakshmyA (periya pirATTiyAr) sametAya

SrI paramapadanAthAya parabrahmaNe namaH||

||Subhamastu mangaLamastu sarve janAH sukhino bhavantu||

ஆழ்வார், ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பர ப்ரஹ்ம்மணே நம:

சுபமஸ்து